

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
மகான் பூதத்தாழ்வார் அருளிய ஒளி சூட்சும நூல்
சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன்.

12.01.2019, செவ்வாய்க்கிழமை

1. ஞானயோகியே ஆறுமுக அரங்கா
ஞானிகளை வணங்க வகை செய்து
ஞானவழி காட்டும் ஞான தேசிகா
ஞாலமதில் உன் பெருமை கூறி
2. கூறியே ஒளி சூட்சும நூலை
குறையிலா விளம்பி சிலை திங்கள்
தெரியவே இருப்பாணென் திகதி காரி வாரம்
(விளம்பி வருடம் மார்கழி மாதம் 28ம் நாள் 12.01.2019 செவ்வாய்க்கிழமை)
தேசிகனுக்கு பூதத்தாழ்வார் யானும்
3. யானும் உலக நலமுற உரைப்பேன்
உண்மை ஞான நெறி அரங்கன்நெறி
தான தருமமுடன் செய்யும் சேவையே
தரணி காத்திடும் உயர் சேவையாகும்
4. ஆகவே அரங்க மகானின்
அகத்தியர் சன்மார்க்கம் வழி
யுகமக்கள் வந்து இணைந்துமே
உயிர் காக்கும் சைவநெறி ஏற்று
5. ஏற்றுமே அரங்கா முருகா என
இனிதே செபதபம் கூறியே
ஆற்றல்பட தொடர்ந்து வருக
அரங்கன் பூசையில் கலந்து வருக
6. வருகவே சர்வ பலம் கிட்டும்
வரமென சைவ நெறி திடமாகி
தரும சிந்தை பரவும் வளரும்
தரணியே தரும உலகம் ஆகும்
7. ஆகவே காலம் தாழ்த்தாது
அனைத்து திக்கிலும் அருட்கஞ்சி
யுகமாற்றம் செய்யும் தருமத்தை
உயர்வாய் செய்து வருதல் காண
8. காணவே தருமபலம் கூட்ட
கனிவு கொண்டு இயற்கையும்
தானமாக மும்மாரி பெய்துமே
தண்ணீர் பஞ்சமிலா நிறைவும்

9. நிறைவான பயிர்ப்சுமை வளம்
நிலவுலகே பெருக்கி காக்கும்
குறைவிலா கழனி வளர்ச்சியும்
சுவலயமே இயற்கைவழி இன்னல் அணுகா
10. அணுகா பாதுகாப்பும் பலமும் காணும்
அகிலமே தரும நெறி பரவிட
தானாக சாத்வீக நிலை உயர்ந்து
தன்னார்வ தொண்டு எங்கும் பெருகும்
11. பெருகும் அமைதி சமத்துவம்
பொறாமை தீ குணம் இல்லாத
தரும சக்தி நிறைந்த மக்களாக
தரணியோர் சிறந்து பெரும்பேறடைவர் ஒளி சூட்சும நூல் முற்றே.

-சுபம்-

முருகப்பெருமான் துணை

மகான் பூதத்தாழ்வார் அருளிய ஒளி சூட்சும நூலின் சாரம் :

ஏராளமாய் பலஜென்மங்களிலே யோகங்களை செய்து வெற்றி கண்டிட்ட ஞானயோகியே ஆறுமுக அரங்கமகா தேசிகனே, உண்மை ஞான வழிபாடாம் ஞானிகளை வணங்கும் ஞானபூஜைகளை உலகமக்கள் எல்லாம் செய்திடவே வழிவகைகள் செய்து உலகிற்கு உண்மை ஞானவழிதனை காட்டி மக்களைக் கடைத்தேற்றுகின்ற ஞானயோகியே சற்குருநாதனே ஆறுமுக அரங்க மகாதேசிகனே உமது அற்புதமான புகழை உலகமெலாம் கூறியே உலகநலன் கருதி விளம்பி வருடம் மார்கழி மாதம் 28ம் நாள் 12.01.2019 செவ்வாய்க்கிழமையான இன்றைய தினமதினிலே ஒளி சூட்சும நூல்தனையே பூதத்தாழ்வார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் பூதத்தாழ்வார்.

இவ்வுலகினில் உண்மையான ஞானநெறி ஒன்று உண்டெனில் அது ஆறுமுக அரங்கமகா தேசிகனார் கூறும் ஞான நெறியாகும். உலகைக் காத்திடும் வல்லமைமிக்க தொண்டு எதுவெனில் அது ஆறுமுக அரங்கன் வகுத்து கொடுத்த தானதருமத்துடன் செய்கின்ற உண்மை ஞான தொண்டு மட்டுமே ஆகும். அதுவே இவ்வுலகை காக்கவல்ல உயர் சேவையாகும்.

ஆதலினாலே உலக மக்களே நீங்கள் எல்லாம் உத்தம மகா ஞானி அமைத்திட்ட ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க நெறிமுறைகளை பின்பற்றி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்கத்தில் வந்திணைந்து அரங்கன் கூறும் கொல்லா நெறியாகிய உயிர் காக்கும் சைவ நெறியினை ஏற்றுக் கொண்டு வாழ்வில் பிற உயிர்களுக்கு தீங்கு நினையாது வாழ்ந்து நாள்தோறும் மறவாமல் முருகா! முருகா!! முருகா!!! அரங்கா! அரங்கா!! அரங்கா!!! என மனம் உருகி ஜெபதபங்களை செய்து வருவதுடன் அரங்கன் உலகநலன் கருதி செய்கின்ற ஞான பூஜைகளில் கலந்து ஆற்றல் பெருகிட பின்தொடர்ந்து வர வர அவரவர்க்கும் சர்வபலம் கிடைத்திடும். உலகினில் மக்களுக்கு கிடைத்த அரும்பெரும் வரமான சைவநெறி உறுதிபட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உலகினில் தரும சிந்தை பரவி பெருகிடும். தருமம் பெருகி இவ்வுலகமே தரும உலகமாக ஆகிடும்.

ஆகவே கலியுக மக்களே இனியும் காலம் தாழ்த்தாமல் எல்லா திசைகளிலும் அரங்கன் வகுத்து கொடுத்த தருமமாம் அருட்கஞ்சி தானத்தை யுகமாற்றம் செய்யும் வல்லமைமிக்க அருட்கஞ்சி தருமத்தை உயர்வாய் செய்து வருதல் வேண்டும்.

உலகினில் அன்னதானமும் அருட்கஞ்சி தானமும் பெருக பெருக உலகின் தருமபலம் பெருகிடும். உலகின் தருமபலம் பெருகிட சீற்றம் கொள்ளும் இயற்கையும் உலகோரிடத்து கனிவு கொண்டு தனது தானமாக, மாதம் மும்மாரி மழை பெய்து உலகமெலாம் தண்ணீர் பஞ்சம் இல்லாத உலகமாக நிறைவு மிக்க பயிர் பசுமை வளம் பெருக்கி இவ்வுலகை காத்திடும் விவசாயமும் நன்கு வளர்ச்சியடைந்து உலகமே இயற்கையினால் எவ்வித பாதிப்பும் இல்லாத துன்பம் இல்லாத வகையில் பாதுகாப்பும் பலமும் பெற்றிடும்.

உலகமெலாம் தருமம் பரவிட பரவிட உலக மக்களிடையே தானாகவே சாத்வீக நிலை உயர்ந்து தன்னார்வமாய் பொதுநலமாய் தன்னலம் அற்ற தொண்டு உலகமெலாம் பெருகிடும். உலகமெங்கும் அமைதி பெருகிடும், சமத்துவம் பெருகிடும். பொறாமை, தீய குணங்கள் இல்லாத தரும சக்தி நிறைந்த மக்களாக உலகோர் சிறந்து வாழ்ந்து பெரும்பேற்றினை அடைந்து சிறப்படைவார்கள் என தமது ஒளி சூட்சும நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் பூதத்தாழ்வார்.

-சுபம்-